

3. Voyez ma sainteté.

என்னுடைய பரிசுத்தத்தை பாருங்கள் .

- Que se passe-t-il de positif dans la dernière histoire ?
வரலாற்றின் கடைசி கட்டத்தில் என்ன நடக்கிறது ?

Qu'est-ce qui est surprenant ? v.19 இதில் ஆச்சரியப்படுவது என்ன ? v.19

- Pourquoi Dieu fait-il cela avec son propre peuple ? தேவன் ஏன் தனது சொந்த ஜனத்திற்கு இதைச் செய்கிறார்?

- On ne peut mépriser sa sainteté • அவருடைய பரிசுத்தத்தை நாம் அசட்டை பன்ன முடியாது
- Car Dieu ne les aime pas
- ஏனெனில் தேவன் அவர்களை நேசிப்பதில்லை

- Quelle est la personne qui est absente depuis le chapitre 4 jusqu'à maintenant ?
அதிகாரம் 4 முதல் இதுவரைக்கும் தென்படாத நபர் யார்?

- Moïse மோசே
- Jésus இயேசு
- Samuel சாமுவேல்

- Que va-t-il apporter dont nous avons tous tellement besoin ? நமக்கு தேவையான எல்லாக் காரியங்களில் எதை நமக்கு கொண்டு வருவார்?

« Dieu s'occupe lui-même de sa gloire (partie 2/3) »

"அவருடைய மகிமையை தேவனே பார்த்துக்கொள்ளுவார் (பாகம் 2/3)

Lectures bibliques : 1 Samuel 5-6 ,
வேத வாசிப்பு : 1 சாமுவேல் 5: - 6:

V.Mazur, la MEV, 07.04.2024

Questionnaire வினாக்கள்

- Que s'était-il passé de dramatique lors de la dernière rencontre ?
கடைசி சந்திப்பின் போது நடந்த அதிசயமான நிகழ்வு என்ன?

1. Voyez ma suprématie.

என்னுடைய மேலான்மையை பார்த்தீர்களா ?

- Que se passe-t-il avec Dagon ? டாகோனுக்கு நடந்தது என்ன ?

- Qu'est-ce qui est impressionnant avec Dagon ?
டாகோனில் இருக்கின்ற ஆச்சரியமான காரியம் என்ன?

- On voit qu'il est vraiment un grand dieu
- தேவன் உண்மையிலேயே ஒரு பெரிய தேவன் என்பதை நாம் காண்கிறோம்

- Il montre de manière magistrale ce qu'une statue est censée faire
- ஒரு சிலை என்ன செய்யும் என்பதை அவர் அற்புதமாக காட்டுகிறார்

- Il impose sa loi à l'Eternel
- அவன் தேவன் மீது தன் சட்ட திட்டத்தை காண்பிக்கிறார்

- A travers cet épisode, qu'est-ce que Dieu veut nous apprendre ?
இந்த அதிகாரத்தின் மூலம், தேவன் நமக்கு எதை நமக்கு கற்பிக்க விரும்புகிறார்?

- Comment oublions-nous parfois cette vérité à propos de Dieu ?
தேவனை பற்றிய இந்த உண்மையை நாம் எப்படி சில சமயங்களில் மறந்து விடுகிறோம் ?

2. Voyez ma sévérité.

என்னுடைய கடிந்துகொள்ளுதலை அறிந்துக்கொள்ளுங்கள் .

- Quelle est l'expression qui se répète v.6-9-11 ?
வசனம் 6-9-11 திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வெளிப்படுத்தும் வாக்கியம் என்ன?

- La _____ de l'Eternel se fit _____ sur les Philistins
கர்த்தருடைய _____ பெலிஸ்தியர்களின் மீது _____ இருந்தது

- Qu'est-ce que nous apprend cette expression ?
இந்த வாக்கியம் நமக்கு என்ன கற்பிக்கிறது?

- Dieu va bénir les Philistins
தேவன் பெலிஸ்தியர்களை ஆசீர்வதிப்பார்
- Dieu va montrer ses jugements contre les Philistins
தேவன் பெலிஸ்தருக்கு எதிராகத் தம்முடைய நியாயத்தீர்ப்பை காண்பிப்பார்
- Dieu va les mettre au défit
தேவன் அவர்களுக்கு சவால் விடுவார்

- Quelles sont les malheurs qui arrivent aux Philistins ? De quelle maladie semblent-ils atteints ? பெலிஸ்தியர்களுக்கு ஏற்பட்ட துயரம் என்ன ? அவர்கள் என்ன நோயினால் பாதிக்கப்பட்டார்கள் ?

- A qui ce peuple attribue-t-il ces fléaux ?
இந்த ஜனங்கள் யாரினால் இந்த வாதை வந்தது காண்பிக்கிறார்கள் ?

- Dagon டாகோன்
- L'Eternel கர்த்தர்
- Astarté

- En quoi le fait de renvoyer l'arche chez les israélites doit être difficile pour les Philistins ?

இஸ்ரவேலர்களுக்கு உடன்படிக்கை பெட்டியை திருப்பி அனுப்புவதில் பெலிஸ்தியர்களுக்கு இருந்த பிரட்சனை என்ன ?

- Quelle expérience font-ils avec Dieu ? (Peux-tu la décire ?)
தேவனுடன் என்ன அனுபவத்தை அவர்கள் பெறுகிறார்கள் ? (அதை விளக்க முடியுமா?)

- Par quoi font-ils cela ? இதை எப்படியாக செய்கிறார்கள் ?

- A travers toutes ces péripéties, qu'ont-ils la chance de voir ?
அவர்கள் செய்யும் இந்த எல்லா சாகசங்களையும் , யார் அதை பார்க்க கூடும் ?